

දුරකථන) 0112669192, 0112675011
ජ්‍යෙෂ්ඨ පොත) 0112698507, 0112694033
Telephone) 0112675449, 0112675280

ගැස්ස්) 0112693866
පෙක්ස්) 0112693869
Fax) 0112692913

විද්‍යුත් තැපෑල) postmaster@health.gov.lk
මින්නාග්‍රුෂල් (මුක්‍රතා)
e-mail)

වෛඩියෝ තැපෑල) www.health.gov.lk
නිශ්චයාත්තාම්)
website)



සුවසිරිපාය
සුවසිරිපාය

SUWASIRIPAYA

සෞඛ්‍ය අමාත්‍යාංශය ස්‍යාංචාර අමාත්‍යාංශය Ministry of Health

පොදු වකුණේ ලිපි අංක :- 02 – 11 / 2023

පළාත් සොබඡ උග්‍රස්ථානෙහි,
නියෝජීත අධ්‍යක්ෂ ජනරාල් හි ලංකා පාරිභාෂා පෙළුම් නොලැබූ,
අධ්‍යක්ෂ පාරිභාෂා රෝහල - මහනුවර,
රේඛිය අමාත්‍යාංශය යටතේ ගැනීම සියලුම රෝහල් අධ්‍යක්ෂවරුන්,
පළාත් සොබඡ සේවා අධ්‍යක්ෂවරුන්,
ප්‍රාදේශීය සොබඡ සේවා අධ්‍යක්ෂවරුන්,
අදාළ ආයතන ප්‍රධානීන් වෙත.

**සොබඡ අමාත්‍යාංශයේ (MT-05) වැවුල් පරිමානයේ අනුරූප වෙළඳු සේවයට අදාළ මහජන සොබඡ පරික්ෂාක
දේවල් | ශ්‍රේෂ්ඨ නිලධාරීන් සඳහා වන කාර්යක්ෂමතා කඩුම් පරික්ෂානය - 2023 (පළමු වාර්ය)**

සොබඡ අමාත්‍යාංශයේ මහජන සොබඡ පරික්ෂාක | ශ්‍රේෂ්ඨ නිලධාරීන් සඳහා | ශ්‍රේෂ්ඨ සේවයට උසස්වීම් වසර පැහැස් (05) ගහවීමට
පෙර සමන් වියයුතු කාර්යක්ෂමතා කඩුම් පරික්ෂානය 2023/04/01 දින සිංහල, දෙමළ හා ඉංග්‍රීසි මාධ්‍යවලින් පවත්වනු ලබන බව
මෙයින් නිවේදනය කරනු ලැබේ. විනාගය පවත්වනු ලබන ද්‍රාන්‍ය හා වේළුව ප්‍රවේශ පුදුයේ සඳහන් කරනු ඇත.

02. සුදුසුකම්

මෙම විනාගයට අයදුම් කළ හැකියා මහජන සොබඡ පරික්ෂාක යොමු යි | ශ්‍රේෂ්ඨ සේවයට උසස්වීම් වසර පැහැස් (05) ගහවීමට
පෙර සමන් වියයුතු කාර්යක්ෂමතා කඩුම් විනාගයෙන් නිශ්චාරී හා පහත තුන ජේදය
අනුව කාර්යක්ෂමතා කඩුම් විනාගයෙන් නිශ්චාරී හා වෙනත් නිලධාරීන්ට පමණි.

03. කාර්යක්ෂමතා කඩුම් විනාගයෙන් නිශ්චාරී කිරීම

ඡ.ප.ව 6/2006 අනුව 2016. 09. 22 දින ඡාපන සේවා කොමිෂන් සභාව විසින් අනුමත කරනලද නව බඳවාගතීමේ
පරිපාලිය ප්‍රකාර | ශ්‍රේෂ්ඨ සේවය පැහැස් (05) සභාව විනාගයෙන් සේවා කාලයක සම්පූර්ණකර ඇති නිලධාරීන් සඳහා තුනවන
කාර්යක්ෂමතා කඩුම් සමන් විමේ අවශ්‍යතාවයෙන් නිශ්චාරී කරනු ලැබේ.

සැයු. - 2023/02/15 වන විට | ශ්‍රේෂ්ඨ සේවය පැහැස් අදාළ පැහැස්ම් ලිපිය ලබ ඇති නිලධාරීන්ගේ අයදුම්පත් පමණක් මා
වෙත එවිටට කටයුතු කරන්න.

04. අයදුම්පත්

මෙම වකුණේ ලිපිය අවකාෂයේ දක්වා ඇති ආකෘතියට අනුව අයදුම්කරුවන් විසින් සකස්කර ගනුගුණ අයදුම්පත්
ආයතන ප්‍රධානීනා මගින්, කොළඹ 10, ප්‍රාන්ත බද්ධේශීල්ම විම්වලවාන නිම් මාවත, ආක 385 “සුවසිරිපාය”සොබඡ
අමාත්‍යාංශයේ අධ්‍යක්ෂ (විනාග) වෙත 2023/02/15 දිනට හෝ රටව පෙර ලැබෙන සේ මියාපදිංචි තැපැලෙන් එවිය යුතුය.
මෙයිම කටයුතු විම්පන ඉහළ සෙවලටති “මහජන සොබඡ පරික්ෂාක | ශ්‍රේෂ්ඨ නිලධාරීන් සඳහා වන කාර්යක්ෂමතා
කඩුම් පරික්ෂානය -2023 (පළමු වාර්ය)” ලෙස සඳහන් කළ යුතුය. මෙම කාර්යක්ෂමතා කඩුම් විනාගයට පෙනී සිටීමට
අයදුම්කරු විසින් අවකාෂ සුදුසුකම් සපුරා ඇති බවට පොදුගැලික ලිපිගොනු හාර විෂය නිලධාරීය විසින්ද, සැම
අයදුම්පතකම දක්වා ඇති තොරතුරු සිකුලු තිවිරදි බවට ආයතන ප්‍රධානීනා විසින්ද සහනික කර තිබීම අතිවිරෝධ
වේ. තම අයදුම්පත සමන චාපකාරී ලිපිනය හෝ පොදුගැලික ලිපිනය මියන ලද රු.110.00 ක් විටිනා මුද්දර ඇලවු
9"X 4" ප්‍රමාණයේ මුදුම් කටයුත් ද එවිය යුතුය. ප්‍රමාද වී ලැබෙන අයදුම්පත්ද, අයම්පුර්ණ හෝ වැරදි සහන වන
අයදුම්පත්ද කිසිදු දැනුම්දමකින් තොරව ප්‍රතික්ෂේප කරනු ලැබේ.

තයු. : ආදර්ය අයදුම්පතෙහි ආකෘතියට අනුව, අයදුම්පතුය A4 කොළඹයක පළමු පිටුවේ අංක 01-03 දක්වාත් දෙවන පිටුවේ අංක 04-08 දක්වාත් සහය කළ යුතුය. ඉහත ආකෘතියට අනුකූල නොවන සියලුම අයදුම්පතු හැවත දැනුම් දීමකින් තොරව ප්‍රතිස්ථෑප කරනු ලැබේ.

05. විනාග ගැස්තු

- I. විනාගයට පළමුවරට ඉදිරිපත් වන අයදුම්කරුවන් විනාග ගැස්තුවලින් නිදහස් කරනු ලැබේ. අනෙකුත් අයදුම්කරුවන් එක් විෂයකට රු. 25/- බණ්‍ය අවලංග නොකළ මුද්දර ඉල්ලුම්පතුයේ අලවා තමන්ගේ අත්සන භා දිනය යොදා එවා නිසි ලෙස අවලංග කළ යුතුය.
- II. කිහිදු කරණුක් මත මෙයේ ගෙවන ලද විනාග ගැස්තු වෙනත් විනාගයක් සඳහා මාරු කිරීමක් නො ආපසු ගෙවීමක් යිලුකරනු නොලැබේ.

06. විනාගයට ඇතුළත් කර ගැනීම

- I. පිළිගත් අයදුම්පත් සඳහා අපේෂකයකින්ට ප්‍රවේශපත් නිකුත් කරනු ලැබේ. එම ප්‍රවේශපත් නියමිත පරිදි සම්පූර්ණ කර විනාග ගාලුධිපති වෙත ඉදිරිපත් කළ යුතුය. එයේ නොමැතිව විනාගයට පෙනී සිටීමට ඉඩිදෙනු නොලැබේ.
- II. විනාග අපේෂක / අපේෂකකාවන් විසින් විනාග ගාලුව තුළදී විනාග ගාලුධිපතිට ස්වකිය අන්තර්ජාවය තහවුරු කළ යුතුය. ඒ සඳහා පහත දැක්වෙන ලියකියිල් අනුරූප එකක් ඉදිරිපත් කළ යුතුය.

- (අ) ජාතික හැඳුනුම්පත
(ආ) යොඩු අමාත්‍යාංශය නො රට අදාළ ආයතනයන් මගින් විධීමත් ලෙස නිකුත් කරන ලද හැඳුනුම්පත
(ඇ) වලංගු රියෙකුරු බලපත්‍රය
(ඈ) වලංගු විදේශ ගමන් බලපත්‍රය

07. විනාග පරිපාටිය

මෙම විනාගය තනතුරට අදාළ විෂය දැනුම සම්බන්ධ රාවනා මාදිලුයේ ප්‍රයෝගින් සමන්විතවේ. එම ප්‍රයෝග ප්‍රයෝගන් 08 කින් සමන්විත වන අතර එයින් එනැම ප්‍රයෝගන් 05 කට පිළිතුරු සැපයිය යුතුවේ. කාලය පැය තුන (03)කි. මුළු ලකුණු 100කි. සමන් විම සඳහා අවම වශයෙන් ලකුණු 40ක් ලබාගත යුතුය.

08. විනාග විෂය නිර්දේශ මාලාව

විෂය නිර්දේශය

- i. පරිසර යොඩුය
- ii. ආනාර දුරක්ෂණනාවය හා ය්වය්චනාව
- iii. අධික්ෂණය
- iv. බෝ නොවන රෝග
- v. ජාතික යොඩු තොරතුරු ප්‍රධානිය
- vi. කාර්යාල පරිපාටිය
- vii. මහජන යොඩු නීතිය
- viii. යොඩු සැලසුම් හා කළමනාකරණය
- ix. බෝ වන රෝග හා විකාරගතවේ ආවේක්ෂණය
- x. පිට සංඛ්‍යා
- xi. යොඩු පර්යේෂණ
- xii. වනපාති

09. විනාග දම්බන්ධ රේඛුලයි අනුගමනය කිරීම

අපෝසුජකයින් විසින් වෙනත් අපෝසුජකයෙකුගේ උත්තර පත්‍රයකින් හෝ කුමන හෝ පොනකින්, හෝ කුවර ආකාරයක සහතික කොලයකින්, හෝ වෙනත් කිසිවකින් හෝ බලු උත්තර මිවම තහනමිය, වෙනත් අපෝසුජකයෙකුගේ උත්තර පත්‍රය දෙය බලීමද නොකළ යුතුය. එයෝම වෙනත් අයදුම්කරවෙකුව උදුව කිරීමෙන් හෝ වෙනත් අයදුම්කරවෙකුගෙන් හෝ පුද්ගලයෙකුගෙන් උදුව උබාගතිමෙන්ද වැඳුණ සිටිය යුතුය. තවද ජ්‍යෙෂ්ඨ දුරකථන හා ඒ හා සමාන යන්නිවේදන හා විද්‍යුත් උපකරණද හා විනාග කිරීමෙන් වැඳුණ සිටිය යුතුය. මෙම නිශ්චිත කිරීම සර්තු ලබන සිනැම අපෝසුජකයෙකු දැකුවම් ලැබේමට යටත් වනු ඇත.

10. කරුණාකර මෙම වකුලෝධ බ්‍රිප්‍රේය අධ්‍යාග්‍ය දී ඔබ කොට්ඨායයේ /විශේෂිත ව්‍යාපාරයේ / ආයතනයේ යෝජනයේ තියුණ සියලුම ඡ්‍යෙන්තියේ මහජන සෞඛ්‍ය පරීක්ෂක නිලධාරීන්ගේ දැනගතීමට සලස්වන්න.

(මෙම කොට්ඨාය වෙබ් අඩවියේද අභ්‍යුත් කර ඇත.)

Web Path: - www.health.gov.lk → Staff Access → Admin → Circulars

සැයු. - විනාග නිවේදනයේ දිංහල, දෙමළ හා ඉංග්‍රීසි නිවේදනයන්හි පාඨ අතර යම් අනුකූලතාවයක් මත්‍යුවුවනාන් දිංහල මාධ්‍ය විනාග නිවේදනය බලපෑවැන්වේ.

වාමික එච් ගමගේ
නියෝජන අධ්‍යක්ෂ පත්‍රයාල් (පාලන) ||
ලේකම් වෙනුවට
සෞඛ්‍ය අමාත්‍යාංශය

චියෝජක අධ්‍යක්ෂ පත්‍රයාල් (පාලන) ||
සෞඛ්‍ය අමාත්‍යාංශය
"පුරුෂීරිපාය"
භාෂා තැන්තු 10.

ଅଧ୍ୟାତ୍ମିକ

**මොඩියු අමුතන්-ගලෝ (MT-05) වැවුරු පරිමානයේ ආනරු වෙබ්ඩො දෙව්වය ඇලු මහජන සොඛන පරීක්ෂක දෙව්වාටේ
| ග්‍රෑන්ඩ් තිබුණීරිත් දෙනු ලද වහ කාරුයක්ෂමතා ක්‍රිඩ්ම් පරීක්ෂණය - 2023 (පළමු වර්ය)**

04. (ආ) මෙම ප්‍රධාන මෙම විභාගයට පෙනී සිටියේදී?
 (ඇ) අයදුම්පත් ඉදිරිපත් කරන්නේ ප්‍රධාන වරට නොවෙනම් මුද්දර අලවා හිබේදී?.....

මුද්දර කොටුව (මුද්දර අලවා ජ්‍යෙ අත්සන තහවුරු)

05. අයදුම්කරුගේ සහතිකය

මගේ දැනුම හා විශ්වාසය පරිදි.

- (i) මෙම අයදුම් පත්‍රයේ සඳහන් කර ඇති තොරතුරු සහ බවත් මෙම විභාගයට මා පෙනී සිටින්නේ ප්‍රධාන වකාටව බවින් විභාග ගාස්තු ගෙවීම අනවශ්‍ය බවත් ප්‍රධාන වකාටව නොවන බවින් රු..... හා වටිනා මුද්දර අලවා ඇති බවත් මෙම අයදුම් පත්‍රයට මා විශින් අලවා ඇති මුද්දර අවලංගු කිරීමට පෙර වලංගු වූ පාරිවිත නොකරන ලද මුද්දර බවත් ප්‍රකාශ කරමි.
- (ii) ගොවන අමාත්‍යාංශය විසින් විභාග පිළිබඳව පනවා ඇති තිතිරිති වලට එකතුව ත්‍රියාකිරීමටත්, මෙම විභාගය පිළිබඳ ව්‍යවස්ථාව අනුව මා තුළුදුයේක බව පෙනී ගෙනොත්, මගේ විභාගාලේක්ෂණත්වය අවලංගු කිරීමට ගනු ලබන ක්වටර නොෂ්‍රේන් තිරන්යකට මම එකතු වන බවත් සහතික කරමි.

දිනය

අයදුම්කරුගේ අත්සන

06. පොදුගලුක ලිපිගොනු භාර විෂය නිලධාරියාගේ /නිලධාරීනියාගේ සහතිකය

මෙම අයදුම්පත් භාරගත්ත් අවසාන දිනයට පෙර මා වෙත භාරදුන් බවත්, පොදුගලුක ලිපිගොනුවේ ඇති තොරතුරුවලට අනුව අයදුම්කරු විසින් තිවරදිව මෙම අයදුම්පත සම්පූර්ණකර ඇති බවත්, I ජ්‍යෙනියේ නිලධාරීන් සඳහා වන කාර්යක්ෂමතා කිහිප්පා විභාගයට පෙනී සිටීමට අයදුම්කරු විසින් අවශ්‍ය සියලු තුළුදුකම් සපුරා ඇති බවත්, මෙම අයදුම්පතේ පිටපතක් පොදුගලුක ලිපි ගොනුවට ගොනුකළ බවත් සහතික කරමි.

දිනය

ගම සහ අත්සන

07. ආයතන ප්‍රධානියාගේ සහතිකය

..... මහතා /මහත්මිය /මෙන්ටිය
 නිලධාරියා වගයෙන් මෙම ආයතනයේ යෝග කරන බවත්, අයදුම්පතේ සඳහන් කර ඇති තොරතුරු තිවරදි බවත් අයදුම් කරු විභාගයට පෙනී සිටින්නේ ප්‍රධාන වකාටව බවත් / ප්‍රධාන වකාටව නොවන බවත් විභාගයට පෙනී සිටීමට තුළුදුකම් ලබා ඇති බවත් රු..... හා වටිනා මුද්දර මෙම අයදුම් පත්‍රයේ පත්‍ර අනුව ඇලුවීම අනවශ්‍ය බවද අයදුම්පතේ ද තිබෙන තොරතුරු අයදුම්කරුගේ පොදුගලුක ලිපි ගොනුවේ ඇති තොරතුරු අනුව තිවරදි බවත් මා ඉදිරිපිටදී අත්සන් කළ බවත් සහතික කරමි.

දිනය

ආයතන ප්‍රධානියාගේ අත්සන
 [රඛරි මුළුව තැබිය යුතුය]

08. විමධිගත කොට්ඨාස / වියෙශිත ව්‍යාපාර ප්‍රධානියාගේ සහතිකය

..... මහතා /මහත්මිය /මෙන්ටිය
 නිලධාරියා වගයෙන් මගේ ආයතනයේ යෝග කරන බවත්, අයදුම්පත්‍රයෙහි ද තිබෙන තොරතුරු අයදුම්කරුගේ පොදුගලුක ලිපි ගොනුවේ ඇති තොරතුරු අනුව තිවරදි බවත්, මෙම විභාගයට පෙනී සිටීමට තුළුව / අයව තුළුදුකම් ඇති බවත් සහතික කරමි.

දිනය

විමධිගත කොට්ඨාස /වියෙශිත ව්‍යාපාර
 ප්‍රධානියාගේ අත්සන
 [රඛරි මුළුව තැබිය යුතුය]


(සහවාද කොට්ඨාස හා හැරින්න)

දුරකථන) 0112669192 ,0112675011
තොගලපේඩි 0112698507 , 0112694033
Telephone) 0112675449 ,0112675280

ගැයැල්) 0112693866
පෙක්ස්) 0112693869
Fax) 0112692913

ලේපෝර් තැපෑල
මින්නානුෂ්චල් මුක්කවා
e-mail)

වෛඩියා ස්වයුතුව
මිණුයාත්ත්තාම්)



මගේ අංකය)
සෙතු තිළ)
My No.) CF/EXU/04/2023

හෙබේ අංකය)
ඉමතු තිළ)
Your No. :)

දිනය)
තිකති) 2023/01/18
Date)

සූචිපිටාය
ස්වසිරිපාය
SUWASIRIPAYA

සෞඛ්‍ය අමාත්‍යාංශය
ස්කාතාර අමෙස්ස
Ministry of Health

පොතුස් කරුණ නිර්ප පිළිකම : 02 – 11 / 2023

මාකාණ ස්කාතාර ජේයලාභාරක්ස්,
පිරිත්ප පැනිප්පාලර නායකම - ඩිලංගක තොසිය බෙවත්තියාලාල, කොයුම්ප
පැනිප්පාලර - ඩිලංගක තොසිය බෙවත්තියාලාල, කණ්ඩ
මත්තිය අමෙස්සින් කීම් බැරුම් සකල බෙවත්තියාලාභාරක්ස් පැනිප්පාලරක්ස්,
මාකාණ ස්කාතාර සේවෙප පැනිප්පාලරක්ස්,
පිරිතේ ස්කාතාර සේවක්ස පැනිප්පාලරක්ස්,
ශරිය තිණෙකක්ස තැලෙවරුකළුම්.

**ස්කාතාරම අමෙස්සින් (MT - 05) සංඛ්‍යා අභ්‍යන්තරීය තැනෙන මරුත්තුවස් සේවයාත්න තොට්පුතෙය
පොතු ස්කාතාරප් පරිශෝතකර් සේවෙ තරම I ඉත්තියෝකත්තරුක්කාණ විණෙත්තිරුමෙකාණ තැනෑප් පරිශී -
2023 (මුතලාවතු තැනෙව)**

පොතු ස්කාතාර පරිශෝතකර් සේවෙ තරම I ඉත්තියෝකත්තරුක්ස තරම I ර්‍රු පතඩි උයර්ව පෙන්තු 05 බැරුත්තුක්ස
නිශ්ච්‍යවාතෙවත්තු මුණ්නර පුර්තිසේයා වෙන්දිය විණෙත්තිරුමෙකාණ තැනෙප්පරිශී 2023/04/01 ආම තිකති එක්ස්සම්,
ඇඟ්ස්ස්ලම්, තමිශ් ඇුකිය මුම මොඩික්ස්ලුම් න්‍යාත්තප්පාම් එන්පතු මිත්තාල අරියත්තරුප්පාක්ස්ලුම්. පරිශී නැනෙපෙනුම් මිශ්ම,
නේර අට්ටවනෙ එන්පන පරිශී අනුමති අට්ටයිල් කුරිප්පිට්ටු අනුප්පි බෙකක්ප්පාම්.

02. තකෙමක්ස

පොතු ස්කාතාර පරිශෘතකර් සේවෙ තරම I ඉත්තියෝකත්තරුක්ස තරම I ර්‍රු පතඩි උයර්ව පෙන්තු 05 බැරුත්තුක්ස
ශ්‍රුපාක්ස්ලුම් පිරිකාරම මුද්‍රා පරිශීසයිල් මුද්‍රා පුර්තිසේයා ඉත්තියෝකත්තරුක්සාත් තැවිර රුණය
ශ්‍රුතියෝකත්තරුක්ස මාත්තිරම මුද්‍රා පරිශීසක් විණෙනුප්පික්ක මුද්‍රායුම්.

03. විණෙත්තිරුමෙකාණ තැනෙප්පරිශීයා මුද්‍රා පුර්තිසේයා

අරුණාක නිර්වාක කරුණ නිර්ප පිළි මිල: 6/2006 පිරිකාරම 2016.09.22 ආම අරුණාක සේවක්ස ආශ්‍යාක්කුමුවිනාල
අනුමති වුහුක්ප්පාක්ස්ලුම් ප්‍රතිය ඇුත්ස්ස්ප්ත් තිෂ්ටතින් පිරිකාරම I ආම තරත්තිල 05 බැරුත්තිරුතිකරමාන
සේවක්කාලත්තිනෙ නිශ්ච්‍යව ජේයතුල්ල ඉත්තියෝකත්තරුක්ස මුද්‍රාවතු විණෙත්තිරුමෙකාණ තැනෙප්පරිශීසයිනාල
ශ්‍රුතිසේයා පුර්තිසේයා අවසියත්තිලිරුන්තු පුර්තිසේයා පුර්තිසේයා පුර්තිසේයා පුර්තිසේයා.

කවනික්කවුම : 2023/02/15 ආම තිකතියනු තරම I යිශ්ම නියමනම පෙන්තු උරිය නියමනක කඩතම කිශ්ටක්කප්පාම්
ශ්‍රුතියෝකත්තරුක්සතු විණෙනුප්පක්ස මාත්තිරම එම්මිතම අනුප්පි බෙකක්කවුම.

04. විණෙනුප්පක්ස

ඊශ කරුණ නිර්පත්තින් මුද්‍රා පුර්තිසේයා මාත්තිරික්ක අමෙවාක තයාරික්කප්පාම් පුර්තිසේයා පුර්තිසේයා පුර්තිසේයා
විණෙනුප්පතාරුක්ස්ලුම් විණෙනුප්පක්ස තංකනිනුවායා තැවිර පැනිප්පාලර (පරිශීසක්ස),
ස්කාතාර අමෙස්ස “ස්වසිරිපාය”, ඩිලංගකම - 385, වැනකකත්තිරුන්තු පත්තේකම ඩිලංගකත්තිරුන්තු තැවිර මාවත්තා, කොයුම්ප
- 10 එන්නුම මුක්කවික්කු 2023/02/15 ම තිකතික්ක මුණ්නර කිශ්ටක්කක්ශ්යාවාරු අනුප්පි බෙකක්ක වෙන්දුම්. කඩත
ශ්‍රුයිල් මුද්‍රා පක්ක මෙල මුහෙයිල් විණෙනුප්පක්ම පරිශීසයින් පෙයර “පොතු ස්කාතාරප් පරිශෘතකර් සේවෙ තරම
I ඉත්තියෝකත්තරුක්කාණ විණෙත්තිරුමෙකාණ තැනෙප් පරිශී - 2023 (මුතලාවතු තැනෙව)” එනක කුරිප්පිට්පාම් පුර්තිසේයා
වෙන්දුම්. විණෙත්තිරුමෙකාණ තැනෙප්පරිශීසක් තොරුවාවත්තු විණෙනුප්පතාරි ස්කාතාර තකෙමක්සයායුම් පුර්තිති
සේයුතුලුම් එන්පතාත තනින්පර කොළඹක්ස පෙනුවම් ඉත්තියෝකත්තරුම විණෙනුප්පතිල් වුහුන්කප්පාක්ස අණන්තු
තකෙමක්නුම සරියාන්වා එන තිණෙකක්ස තැවිර ඩිලංගකත්තිරුන්තු මුද්‍රා 110.00 පෙනුවම් මුද්‍රා පුර්තිසේයා පුර්තිසේයා පුර්තිසේයා
පත්තිරිත්තුතාන විණෙනුප්පතාරියින් මුද්‍රා පුර්තිසේයා පුර්තිසේයා පුර්තිසේයා පුර්තිසේයා පුර්තිසේයා පුර්තිසේයා
කුරිප්පිටාම්) එණන්තු අනුප්පි බෙකක්ක වෙන්දුම්. විණෙනුප්ප මුද්‍රා පුර්තිතිකත්තික්ක පින්නරාක කිශ්ටක්කම
විණෙනුප්පක්ස එතුවිත අරිබිත්තවුම තුන්නි නිරාකරිප්පාම්.

கவனிக்கவும் : மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கு அமைய விண்ணப்பம் A4 தாளின் இரண்டு பக்கங்களையும் உபயோகித்து தாயாரிக்கப்படவேண்டும். முதற் பக்கத்தில் இலக்கம் 01 - 03 தொடக்கமும் இரண்டாம் பக்கத்தில் 04 - 08 தொடக்கமும் அமையும் வண்ணம் விண்ணப்பம் தயாரிக்கப்படல் வேண்டும். மேற்படி தகவல்களுக்கு அமைய தயாரிக்கப்படாத விண்ணப்பங்கள் எதுவித அறிவித்தலுமின்றி நிராகரிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

05. பரிசைக் கட்டணம்

- i. பரிசைக்கு முதன் முறையாகத் தோற்றும் பரிசார்த்திகள் பரிசைக் கட்டணத்திலிருந்து விதிவிலக்கப்படுவர். ஏனைய விண்ணப்பதாரர்கள் விடயம் ஒன்றிற்கு ரூபா 25.00 பெறுமதியிடைய முத்திரையினை ஒட்டி அதன்மீது கையொப்பத்தினையும், திகதியினையும் இட்டு உரிய முறையில் மதிப்பு நீக்கம் செய்தல் வேண்டும்.
- ii. இவ்வாறு செலுத்தப்பட்ட பரிசைக் கட்டணமானது எக்காரணத்தினைக் கொண்டும் வேறு பரிசையொன்றிற்கு மாற்றவோ, மீள வழங்கப்படவோ மாட்டாது.

06. பரிசைக்கு உட்படுத்திக் கொள்ளல்

- i. ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் பொருட்டு விண்ணப்பதாரிகளுக்கு பரிசை அனுமதி அட்டை அனுப்பி வைக்கப்படும். அப் பரிசை அனுமதி அட்டைகளினை உரிய முறையில் பூரணப்படுத்தி பரிசை நிலைய மேற்பார்வையாளருக்குச் சமர்ப்பித்தல் வேண்டும். அவ்வாறின்றேல் பரிசைக்குத் தோற்ற அனுமதி அளிக்கப்படமாட்டாது.
- ii. ஆண், பெண் பரிசார்த்திகளினால் பரிசை நிலையத்தினுள் பரிசை மேற்பார்வையாளருக்கு தனது ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்தல் வேண்டும். அதன் பொருட்டு பின்வரும் ஆவணங்களில் ஒன்றினைச் சமர்ப்பித்தல் வேண்டும்.
 - (அ) தேசிய அடையாள அட்டை
 - (ஆ) தினைக்கள் அடையாள அட்டை
 - (இ) வலுவுடைய சாரதி அனுமதிப்பத்திற்கும்
 - (ஈ) வலுவுடைய கடவுச் சீட்டு

07. பரிசைத்திட்டம்

இப் பரிசை பதவியுடன் தொடர்பான விடய அறிவுடன் தொடர்புடைய கட்டுரை வினாக்களைக் கொண்ட வினாப்பத்திற்கும் கொண்டமைந்துள்ளது. இவ்வினாத்தாள் 08 வினாக்களைக் கொண்டமைந்துள்ளதுடன் அவற்றில் விரும்பிய 05 வினாக்களுக்கு மாத்திரம் விடையளிக்க வேண்டும். நேரம் 03 மணித்தியாளம். மொத்தப்புள்ளிகள் 100. சித்தியடைவதன் பொருட்டு குறைந்தது 40 புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

08. பரிசைப் பாடத்திட்டம்

- i. சுற்றாடல் சுகாதாரம்
- ii. உணவுப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம்
- iii. மேற்பார்வை
- iv. தொற்றா நோய்கள்
- v. தேசிய சுகாதார தகவல் அமைப்பு
- vi. அலுவலக நடைமுறைகள்
- vii. பொதுசன சுகாதார சட்டங்கள்
- viii. சுகாதார திட்டமிடல் மற்றும் முகாமைத்துவம்
- ix. தொற்றும் நோய்களும், தொற்று நோய் பரவலும்
- x. உயர்களின் எண்ணிக்கை
- xi. சுகாதார பரிசோதனை
- xii. நிகழ்ச்சித்திட்டம்


09. පාරිභාෂ තොටරපාන ඉහුங்கு விதிகளைக் கடාප්පிடத்தல்.

පාරිභාෂාර්ත්තිකள් குறிப்புக்களை தன்னிடத்தில் வைத்து பார்த்து எழுதுதல் தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனைய பාරිභාෂාர්ත්තිகளின் விடைத்தாளினை பார்த்து எழுதுதலும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் உதவிசெய்தலை நலிந்தருக்கொள்ளல் வேண்டும். மேலும் கையடக்கத் தොலைபேசி மற்றும் அதனுடன் தொடர்புடைய தொடர்பாடல், இலத்திரனியல் உபகரணங்களை பயன்படுத்தாதிருத்தல் வேண்டும். இவ்விதிகளை மீறும் எந்தவொரு பාරිභාෂාර්ත්තி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

10. தயவு செய்து இச்கற்று நிருபத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை உங்களது பிரிவில் / விவேட இயக்கத்தில் / நிறுவனத்தில் கடமையாற்றும் பொருத்தமான சகல உத்தியோகத்தர்களுக்கும் அறியத் தரவும். இந்த விபரங்களை www.health.gov.lk என்னும் இணையத் தளத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.

Web Path :- www.health.gov.lk → Staff Access → Admin → Circulars

கவனிக்கவும் :- சிங்களம், தமிழ், ஆங்கில மொழியிலான சுற்றுநிருபங்களுக்கிடையே ஏதாவது வேறுபாடுகள் காணப்படுமாயின் சிங்கள மொழியிலான சுற்றுநிருபமே வலுவடையதாகும்.


ஷாமிக எச் கமகே
பிரதிப் பணிபொர் நாயகம் (நிர்வாகம்) II
செயலாளருக்காக
சகாதார அமைச்சு

Chamika H. Gamage
Deputy Director General (Administration) II
Ministry of Health
"Suwasiripaya"
Colombo 10.

മാതീരി വിണ്ണപ്പപ്പട്ടം

சுகாதாரம் அமைச்சின் (MT - 05) சம்பள அளவுத்திட்டத்திற்கான தண்ண மந்துவச் சேவையான் தொடர்புடைய பொது சுகாதாரப் பரிசோதகர் சேவை தூம் | உத்தியோகத்துக்களுக்கான வினாக்களினமைகாண் தடைப் பரிசை - 2023 (முதலாவது தடவை)

01. (அ) (i) விண்ணப்தாரியின் முழுப் பெயர் (தமிழில் எழுதவும்)

.....

- (ii) விண்ணப்பதாரியின் முழுப் பெயர் (ஆங்கில கப்பிட்டல் எழுத்தில்)

- (iii) மதுவெலுமத்துக்காண்டன் பெயர் (தமிழில்)

.....

- (iv) முதலெழுத்துக்களுடன் பெயர்(ஆங்கில கப்பிட்டல் எழுத்துக்களில்)

- (ஆ) (i) பதவி :

- (ii). துரம் I இற்கு பதவி உயர்வு பெற்ற திகதி

கடித இலக்கம் :

- (iii) தற்போது பெறும் வருபாந்த சம்பளம் :

- (iv) கேசிய அடையாள அட்டை இல :

- (v) கையடக்கத் தொலைபோசி இலக்கம் :

- (vi) மின்னஞ்சல் (முகவரி :

02. (அ) தற்போது செவைபுரியும் நிலையம் (தமிழ்ல)

(ஆங்கிலத்தில்).....

- (ஆ) சேவை நிலையம் நிர்வகிக்கப்படுவது மத்திய அரசினால் □ மாகாண சபையினால் □

- (iii) அதற்குரிய மாவட்டம்

- (ஏ) மாதானை சுறைப்பாரின் உரிபு மாதானைம் :

- (୨) ପାର୍ଟୀଚେ ଅନୁମତି ଆଟଟେଟ୍ୟାଇନେ ଅନୁପ୍ଲବତଣ୍ ପୋର୍କୁଟ୍ ପିନ୍ଧ୍ୟାଯିଙ୍କୁ ତେଲିବାକ ତାଙ୍କଗୁଣ୍ୟତ୍ୟ ମୁକଳାର
ଏମୁତପପ୍ତ 9" X 4" ଅଳାବୁଟ୍ୟା, ରୂପା 110.00 ବେରୁମତିଯୁଷ୍ଟେ ମୁତ୍ତିରେଯୋଟପପ୍ତ କଢିତ ଉ଱୍଱କଳୀ 01
ବିଣ୍ଣାପତ୍ତିତୁଟଣ୍ ଇଣ୍ଣାକପପ୍ତ ଓଣାତ୍ଥା?

- (ஊ) (i) தபால் முகவரி (தமிழில்)

-

- (ii) தபால் முகவரி (ஆங்கில கப்பிட்டல் எழுத்துக்களில்)

-

04. (அ) இதற்கு முன்னர் இப்பீட்சைக்கு தோற்றியுள்ளிருக்கா?
- (ஆ) தாங்கள் விண்ணப்பிப்பது முறை தடவையில்லையாயின் முத்திரை ஒட்டப்பட்டுள்ளதா?

முத்திரைக் கூண்டு

05. விண்ணப்பதாரியின் சான்றிதழ்

- (i) எனது அறிவிற்கும், விசுவாசத்தின் அடிப்படையிலும் இவ்விண்ணப்பத்தில் என்னால் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் யாவும் உண்மையானவைகளெனவும், இப் பரிட்சைக்கு நான் தோற்றுவது முதன்முறையானபடியால் பீட்சைக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் / முதன் முறை அல்லாதபடியால் ரூபா..... பெறுமதியான முத்திரைகள் ஒட்டப்பட்டுள்ளதெனவும், இவ்விண்ணப்பத்தில் என்னால் ஒட்டப்பட்டுள்ள முத்திரைகள் மதிப்பு நீக்கம் செய்வதற்கு முன்பு வலுவிலுள்ள பாலிக்கப்படாத முத்திரைகள் எனவும் இத்தால் உறுதிப்படுத்துகின்றேன்.
- (ii) கொதாரத் திணைக்களத்தினால் பரிட்சை தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள சட்டத்திட்டங்களுக்கு உடந்தையாக நடப்பேன் எனவும், இப்பீட்சை தொடர்பாக நியதிச் சட்டத்தின் படி நான் தகைமையற்றவன் எனக் காணப்படுன் எனது பரிசார்த்தித் தன்மையினை இரத்துச் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் எதுவிதத் தீர்மானத்திற்கும் நான் உடன்படுவேன் என்பதையும் உறுதிப்படுத்துகின்றேன்.

திகதி : விண்ணப்பதாரரின் கையொப்பம்

06. தனிநபர் கோவையினை கையாளும் விடய உத்தியோகத்தறின் சான்றிதழ்

இவ் விண்ணப்பமானது விண்ணப்ப முடிவுத்திகதிக்கு முன்னர் என்னிடம் பாரமளிக்கப்பட்டது என்றும், சுயவிபரக் கோவையில் உள்ள தகவல்களின் அடிப்படையில் சரியாக பூரணப்படுத்தப்பட்டுள்ளது என்றும், தரம் I ற்கான விணைத்திற்மை காண் தடைப்பீட்சை விண்ணப்பப் பத்திரத்தின் பிரதி ஒன்று சுயவிபரக் கோவையில் கோவையிடப்பட்டுள்ளது என்றும் இத்தால் உறுதிப்படுத்துகின்றேன்.

திகதி : பெயர் மற்றும் கையொப்பம்

07. நிறுவனத் தலைவரின் சான்றிதழ்

திருமதி/செல்வி* என்பவர்..... உத்தியோகத்தராக எனது நிறுவனத்தில் பணிபுரிகின்றார் என்றும் அவ் உத்தியோகத்தர் இப்பீட்சைக்குத் தோற்றுவது முதன் முறையாக உள்ளதால் / முதன் முறையாக இல்லாத* படியால் ரூபா பெறுமதியான முத்திரைகள் இவ்விண்ணப்பத்தில் ஒட்டியுள்ளதாகவும் / முத்திரைகள் ஒட்ட அவசியமில்லை* எனவும், விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் விண்ணப்பதாரியின் சுயவிபரக் கோவையில் உள்ள விபரங்களின் படி சரியானவைகள் எனவும், எனது முன்னிலையில் கையொப்பமிட்டுள்ளார் என்பதையும் உறுதிப்படுத்துகின்றேன்.

திகதி : நிறுவனத் தலைவரின் கையொப்பம் இறப்பர் முத்திரை இடப்படவேண்டும்.

08. பஸ்முகப்படுத்தப்பட்ட /விசேட இயக்கத் தலைவரின் சான்றிதழ்

திருவாளர் / திருமதி / செல்வி என்பவர் உத்தியோகத்தராக எனது பிரிவில் / இயக்கத்தில் சேவையாற்றுகின்றார் எனவும், விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் விண்ணப்பதாரியின் சுயவிபரக் கோவையில் உள்ள விபரங்களின் படி சரியானவைகள் எனவும் இப்பீட்சைக்குத் தோற்றுவதற்கு இவ்விண்ணப்பதாரருக்கு தகுதி உள்ளதெனவும் இத்தால் உறுதிப்படுத்துகின்றேன்.

திகதி : பஸ்முகப்படுத்தப்பட்ட பகுதி /விசேட பிரிவு தலைவரின் கையொப்பம் இறப்பர் முத்திரை இடப்படவேண்டும்.

*** தேவையற்றுவற்றுவற்று கீழ்க்கண்ட வார்த்தை கொடுக்கவேண்டும்

දුරකථන) 0112669192 ,0112675011
ජ්‍යෙෂ්ඨ පොලෝ) 0112698507 , 0112694033
Telephone) 0112675449 ,0112675280

තැබේ) 0112693866
පෙක්ස්) 0112693869
Fax) 0112692913

විදුල් තැපෑල)postmaster@health.gov.lk
මිනින්න්සල මුක්කාලී)
e-mail)

වෛශිෂ්ට සියලු මුක්කාලී) www.health.gov.lk
වෛශිෂ්ට සියලු මුක්කාලී)



සුවසිරිපාය
ස්වස්ථාන පාලන ආයතනය

SUWASIRIPAYA

සෞඛ්‍ය අමාත්‍යාංශය
ස්වස්ථාන පාලන ආයතනය
Ministry of Health

මගේ අංකය)
எனது නිල)
My No.)CF/EXU/04/2023

මගේ අංකය)
உமது இல)
Your No. :)

දින)
திகதி)18/01/2023
Date)

General Circular Letter No: 02 – 11 / 2023

Provincial Health Secretaries

Deputy Director General – National Hospital of Sri Lanka

Director – National Hospital, Kandy

All Hospital Directors under the Line Ministry

Provincial Directors of Health Services

Regional Directors of Health Services

Heads of Departments

Efficiency bar Examination for Public Health Inspectors in Grade I belonging to Paramedical Service (MT – 05) salary scale of the Ministry of Health – 2023 (1st Term)

It is hereby notified that the Efficiency Bar Examination which should be passed by Public Health Inspectors in Grade I before expiration 05 years from the Date of promotion to Grade I, will be held on **01/04/2023** respectively in the media of Sinhala, Tamil and English. The venue and the time of examination will be notified in the admission card.

02. Qualifications

Only the Public Health Inspectors in Grade I, and the officers who are not exempted from the Efficiency Bar Examination according to paragraph 03 below will apply for this examination.

03. In terms of the new scheme of recruitment

As Per the PA circular 6/2006 The New SOR related to the above post Approved by Public Service Commission which is effective from 22.09.2016, the officers who have completed a satisfactory period of service of five (05) years in for the effective date of 22.09.2016 Grade 1 are exempted from the requirement of passing the third efficiency bar examination.

N.B.; Take necessary actions to send applications of the officers only who has been promoted to grade I by 15/02/2023 and already received the appointment letters.

04. Applications

Applications prepared by the candidates as per specimen appended to this circular should be sent under Registered cover to reach the Director (Examinations) "Suwasiripaya" No.385, Ven. Baddegama Wimalawansa Thero Mawatha, Colombo 10, on or before **15/02/2023** through their Heads of Institutions. The name of the examination applied for should be mentioned as "**Efficiency Bar Examination for Public Health Inspectors in Grade I – 2023 (1st Term)**" on the top left corner of the envelope. It is mandatory that the subject officer in charge of personal files and the head of the institutions certify that all the information provided in each application is correct that the applicant meets the required qualifications to appear for this efficiency bar examination. A self-addressed 01 envelope (Candidates can write their official or private address) in the size of 9" x 4" Inches, affixed with stamps to the value of Rs. 110.00 should be sent along with the application. Applications received after the closing date incomplete or inaccurate will be rejected without notice.

Note : The application should be prepared using a paper of size A4 in compliance with the specimen form of application so as to appear from 01 to 03 on the first side of the page and from 04 to 08 on the second side of the page. Applications which do not conform to above format will be rejected without any notice.

05. Examination fees:-

- I. Candidates who sit the examination for the first time need not pay examination fees. However in every subsequent sitting they should affix stamps to the value of Rs. 25/= per subject in the application and cancel the same by placing their signature and the date.
- II. The fees once paid will not be allowed to transfer for any other Examination or refunded for any reason.

06. Admission to the Examination:-

- I. Candidates whose applications are accepted will be issued with Admission Cards. The Admission card should be duly completed and submitted same to the Supervisor at the examination centre. Otherwise they will not be allowed to sit the examination.
- II. Candidates should prove their identity to the Supervisor at the examination hall. For this purpose one of the following documents will be accepted.
 - (a) National Identity Card
 - (b) A Formal Identity Card Issued by the Ministry of Health or a relevant Institution
 - (c) Valid Driving License
 - (d) Valid Passport

07. Scheme of the Examination

This examination consists of an essay type question paper on subject knowledge relevant to the post. Duration is 3 hours. The question paper consists of 08 and 05 questions should be answered. Total Marks 100. Minimum 40 marks should be obtained to pass the Examination.

08. Syllabus of the Examination

Subject Related Knowledge Paper

- i. Environmental Health
- ii. Food Safety and Hygiene
- iii. Supervision
- iv. Non Communicable Diseases
- v. National Health Information System
- vi. Office Procedures
- vii. Public Health Legislation
- viii. Health Planning and Management
- ix. Epidemiology
- x. Bio Statistics
- xi. Health Research
- xii. Projects


09. To follow the Regulations Related to Examination Procedure

Candidates are warned against copying or attempting to copy from the script of another candidate or from any book or paper or notes whatsoever. No candidate should attempt to look at the script of another candidate and should not help any candidate either help another candidate or obtain help from another candidate or person. Further Mobile phones & the similar electronic equipment's should not be used. Any candidate who disregards this rule is liable to punishment.

10. Please bring the contents of this circular to the notice of all relevant officers in your Division / Specialized Campaign / Institution. (This information can also be obtained from the web site – www.health.gov.lk)

Web Path: - www.health.gov.lk → Staff Access → Admin → Circulars

N.B. – Sinhala medium notification on examination will be effected if any contradictory is arisen in the examination notifications published in Tamil and English mediums.


Chamika H. Gamage

Deputy Director General (Admin) II

For Secretary

Ministry of Health

Chamika H. Gamage
Deputy Director General (Administration) II
Ministry of Health
"Suwasiripaya"
Colombo 10.

EXU

Specimen Form of Application

For Office Use Only

Efficiency bar Examination for Public Health Inspectors in Grade I belonging to Paramedical Service (MT – 05 salary scale) of the Ministry of Health – 2023 (1st Term)

01. (a) i. Full Name of the Applicant (In Sinhala/Tamil) :

ii. Full Name of Applicant :(In English block letters)

iii. Name with initials (In Sinhala /Tamil) :.....

¹ See, e.g., *United States v. Ladd*, 10 F.3d 1322, 1327 (11th Cir. 1993) (“[A]nyone who has ever been to a bar or restaurant knows that it is common for people to leave a tip for waitstaff.”); *United States v. Gandy*, 10 F.3d 1322, 1327 (11th Cir. 1993) (“[A]nyone who has ever been to a bar or restaurant knows that it is common for people to leave a tip for waitstaff.”).

iv. Name with initials (In English block letters)

(b) i. Post :-

ii. Date of Promote /Absorb to Grade 1 :-

Letter No :-.....

iii. Present Annual Salary :-

iv. National Identity card No:-

v. Mobile No :-

A horizontal row of 12 empty square boxes, likely for grading student responses.

02. (a) Present Station of Service :-(In Sinhala).....

(In English).....

(b) District of the Present Station of Service: -.....

(c) The Working Station of Administrate by: - Line Ministry Provincial Council

(d) If Provincial Council mention Province:-.....

(e) Whether self-addressed two envelopes in size of 9 X 4 inches with stamps affixed to the value of Rs. 110.00 has been attached to the application to post the Admission card :-

(f) i. Postal Address (In Sinhala) :.....
ii. Postal Address (In block letters) :-.....

03. Medium you sit for the examination (Sinhala / English / Tamil)

04. (a) Have you sat this examination before?
- (b) Have you affixed stamp for this time, if sat the examination before?

Stamp Cage

05. Certificate of the candidate :-

- (i) I hereby certify that the particulars mentioned by me in this application are true and correct to my knowledge and that I need not affix stamps since I sit the Examination for the first time / have affixed stamps to the value of Rs. since I repeat the Examination,* and the stamps affixed by me to the application are genuine and not used before cancellation.
- (ii) I agree to abide by the rules and regulations stipulated by the Ministry of Health concerning this Examination and I agree with whatever decision taken to cancel my candidature. If it was found that I am not eligible according to the rules of this examination.

.....
Date

.....
Signature of the candidate

06. Certification of by the Officer in charge of personal files

I certify that this application has been delivered to me before the last date of receipt and that the applicant has correctly completed this application as per the information in the personal file and that he/she has met qualifications required to appear for the Grade I Efficiency bar examination and that a copy of the application has been filed in the personal file.

.....
Date

.....
Name and Signature

07. Certification of Head of Institution

I certify that *Mrs. / Miss is well known to me and she sits this Examination for / not for* the first time and stamps to the value of Rs..... have been affixed to this application/stamp need not to be affixed* and the particulars given by the applicant are correct according to the personal file of the applicant and she is eligible to this examination and placed her signature before me.

.....
Date

.....
Signature of Head of Institution
(Frank/Rubber Stamp)

08. Certificate of the Head of Decentralized unit

Mrs/Miss serves as a Public Health Inspectors Class Seg.I in my Division / Campaign and the particulars furnished by her in the application are correct according to the particulars in her personal file and she is eligible to sit for this Examination.

.....
Date

.....
Signature of the Head of Decentralized Unit
(Frank / Rubber stamp)

* - Delete irrelevant words